

සියලු ම හිමිකම් ඇවිරිණි / முழுப் பதிப்புரிமையுடையது / All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව  
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்  
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka  
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව  
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்  
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

81 T I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2022(2023)  
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரப் பரீட்சை, 2022(2023)  
General Certificate of Education (Ord. Level) Examination, 2022(2023)

කෘෂි හා ආහාර තාක්ෂණය I, II  
விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் I, II  
Agriculture and Food Technology I, II

෪.෫ නැගෙනහිර  
மூன்று மணித்தியாலம்  
Three hours

අමතර කියවීමේ කාලය - මිනිත්තු 10 යි විනාඩි 10 ක් වැඩි කිරීමේදී, විනාඩි 10 ක් වැඩි කිරීමේදී, විනාඩි 10 ක් වැඩි කිරීමේදී, විනාඩි 10 ක් වැඩි කිරීමේදී, විනාඩි 10 ක් වැඩි කිරීමේදී  
மேலதிக வாசிப்பு நேரம் - 10 நிமிடங்கள் எழுதும்போது முன்னுரிமை வழங்கும் வினாக்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மேலதிக வாசிப்பு நேரத்தைப் பயன்படுத்துக.  
Additional Reading Time - 10 minutes

விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் I

அறிவுறுத்தல்கள்:

- \* எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
- \* 1 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் (1), (2), (3), (4) என இலக்கமிடப்பட்டுள்ள விடைகளில் சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்க.
- \* உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் இலக்கத்தை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளியை (X) இடுக.
- \* அவ்விடைத்தாளின் மறுபக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து, அவற்றைப் பின்பற்றுக.

1. பண்டைய அரசர்களின் ஆட்சிக்காலத்தில் நிருமாணிக்கப்பட்ட குளங்களில், கலிங்கலில் இருந்து வெளியேறும் நீரின் அழுக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென அமைக்கப்பட்ட கட்டமைப்பு,

(1) அலைதாங்கி (2) கலிங்கற்றொட்டி (3) சுருங்கை (4) அணைக்கட்டு

2. 0.02 - 0.002 mm க்கு இடைப்பட்ட விட்டத்தைக் கொண்ட மண் கனிப்பொருட் கூறு,

(1) களிமண் எனப்படும். (2) அடையல் எனப்படும்.  
(3) நுண்மணல் எனப்படும். (4) பெருமணல் எனப்படும்.

3.  வகைக்குரிய மண் பக்கப்பார்வையின் வரிப்படம் காட்டப்பட்டுள்ளது. அதில் ஒருங்கே

← O மண் ஆழம் எனக் கருதப்படும் படைகளாவன,

← A (1) A, B ஆகியன மாத்திரமாகும்.  
← B (2) B, C ஆகியன மாத்திரமாகும்.  
← C (3) A, B, C ஆகியன மாத்திரமாகும்.  
← R (4) B, C, R ஆகியன மாத்திரமாகும்.

4. விவசாயியொருவர், மாங்காய்களைப் பறிக்கும்போது கைக்கொண்ட செயற்பாடுகள் சில வருமாறு,

A - கூடை பொருத்தப்பட்ட கொக்கைத் தடியைப் பயன்படுத்தி மாங்காய்களைப் பறித்தல்

B - பறிக்கப்பட்ட மாங்காய்களை நிலத்தில் குவித்து வைத்தல்

C - மாங்காய்களுக்கு சுடுநீர்ப் பரிகரிப்பை மேற்கொள்ளல்

மேற்குறித்தவற்றில் சரியானவை,

(1) A, B ஆகியன மாத்திரம் (2) A, C ஆகியன மாத்திரம்  
(3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்

5. மண்ணீர் தொடர்பான சரியான கூற்று எது?

(1) வயற்கொள்ளளவு நிலையிலுள்ள மண்ணில் மயிர்த்துளை நீர் மாத்திரமே காணப்படும்.  
(2) நிரந்தர வாடற்புள்ளியை அடைந்துள்ள மண்ணில் புவியீர்ப்பு நீர் மாத்திரமே காணப்படும்.  
(3) புவியீர்ப்பின் காரணமாக மண்ணிலிருந்து அகற்றப்படும் நீர் பருகு நீர் எனப்படும்.  
(4) மயிர்த்துளை நீர் தாவரங்களால் இலகுவாக அகத்துறிஞ்சப்படலாம்.

6. காணியொன்றில் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டிருந்த கோலம் எதிரேயுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது. இது,

(1) கலப்புப் பயிர்செய்கையாகும்.  
(2) இடைப் பயிர்செய்கையாகும்.  
(3) அஞ்சற் பயிர்செய்கையாகும்.  
(4) பல்பண்பு பயிர்செய்கையாகும்.

XX	XX	XX
XX	○ XX	○ XX
XX	XX	XX
XX	XX	XX
XX	XX	XX
XX	○ XX	○ XX
XX	XX	XX
XX	XX	XX
XX	○ XX	○ XX
XX	XX	XX
XX	XX	XX

○ - தென்னை  
X - அன்னாசி

7. பின்வரும் செயற்பாடுகளில், பயிராக்கவியல் களைக்கட்டுப்பாட்டு முறைக்கான உதாரணமாக அமைவது,

- (1) நெற்செய்கையின்போது சுழல் களைகட்டும் கருவியைப் பயன்படுத்துதல்
- (2) சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் பயிர்களைத் தாபித்தல்
- (3) தென்னை மரத்தைச் சுற்றிவரவுள்ள களைகளை மண்வெட்டியால் அகற்றுதல்
- (4) காய்கறிப் பாத்திகளில் உள்ள களைகளைக் கையால் பிடுங்குதல்


8. இலங்கையின் உலர்வலயப் பிரதேசங்களில் அதிகளவில் காணத்தக்க மாடு வளர்ப்பு முறை,

- (1) திறந்தவெளிமுறை வளர்ப்பாகும். (2) அரைத் தீவிரமுறை வளர்ப்பாகும்.
- (3) தீவிரமுறை வளர்ப்பாகும். (4) சுயாதீனமுறை வளர்ப்பாகும்.

9. மாடுகளுக்கு ஏற்படும் அனுசேபத்துக்குரிய நோயொன்று,

- (1) மடியழற்சி நோய் (2) கால், வாய் நோய்
- (3) பாற்காய்ச்சல் நோய் (4) தொண்டையடைப்பான் நோய்

10. உருவில் காட்டப்பட்டுள்ள உபகரணத்தின் மூலம் அளவிடப்படுவது,



- (1) ஒளிக்கால அளவாகும்.
- (2) ஒளிச் செறிவாகும்.
- (3) ஒளியின் பண்பாகும்.
- (4) ஒளித் திருசியமாகும்.

11. குவியல் முறையில் கூட்டெரு தயாரிக்கும்போது, கூரிய மரக்கம்பொன்று கூட்டெருக் குவியலினுள் புகுத்தப்பட்டு சோதிக்கப்படுவது,

- (1) நுண்ணங்கிக் குடித்தொகையாகும். (2) சிதைவடைந்துள்ள அளவாகும்.
- (3) ஈரலிப்புப் வெப்பநிலையுமாகும். (4) காற்றூட்டமாகும்.

12. பின்வரும் அட்டவணையில் இரசாயனப் பசளைகள் தொடர்பான தகவல்களைச் சரியாகக் கொண்ட தெரிவு எது?

	பசளை வகை	நிறம்	அடங்கியுள்ள போசணைச் சதவீதம்	நீரில் கரையும் தன்மை
(1)	யூரியா	வெண்ணிறம்	N - 23%	கரையாது
(2)	மியூரியேற்றுப் பொட்டாசு	செங்கட்டிச் சிவப்பு	K <sub>2</sub> O - 60%	நன்கு கரையக்கூடியது
(3)	மும்மை சுப்பர் பொசுப்பேற்று	சாம்பல் நிறம்	P <sub>2</sub> O <sub>5</sub> - 35%	நன்கு கரையக்கூடியது
(4)	பாறை பொசுப்பேற்று	வெண்ணிறம்	P <sub>2</sub> O <sub>5</sub> - 50%	கரையாது

13. இயற்கைப் பதிய இனப்பெருக்கக் கட்டமைப்புக்களான வேர்த்தண்டுக் கிழங்கு, தண்டுக் கிழங்கு ஆகியவற்றுக்கான உதாரணங்கள் முறையே,

- (1) இஞ்சி, உருளைக்கிழங்கு (2) மஞ்சள், சேம்பு
- (3) இன்னல, சின்னவெங்காயம் (4) உருளைக்கிழங்கு, இஞ்சி

14. தாவரங்களுக்குத் தேவையான பெரும் (மா) போசணை மூலகங்களான காபன், ஐதரசன் ஆகியன பெறப்படுவது முறையே,

- (1) மண், நீர் ஆகியவற்றிலிருந்தாகும். (2) நீர், மண் ஆகியவற்றிலிருந்தாகும்.
- (3) நீர், வளிமண்டலம் ஆகியவற்றிலிருந்தாகும். (4) வளிமண்டலம், மண் ஆகியவற்றிலிருந்தாகும்.

15. கோழிகளுக்குக்களின் குதத்தைச் சுற்றிவரவுள்ள சிறகுகள் ஈரலிப்பாகவும் ஒன்றுடனொன்று ஒட்டியுமிருந்ததுடன், வெண்ணிறக் கழிச்சலும் காணப்பட்டது. இந்த நோய்,

- (1) கொக்சிடயோசிசு (2) புல்லோரம் (3) கம்போரா (4) றனிக்கெற்

16. பயிர்ச்செய்கைக்கு நீர்ப்பாசனம் செய்தல் தொடர்பான கூற்றுகள் சில வருமாறு,

A - உரிய சந்தர்ப்பத்தில் உரிய அளவில் பயிர்களுக்கு நீரை வழங்குதல் நீர்ப்பாசனமாகும்.

B - பயிர்ச்செய் நிலத்தின் மண், நீரால் நிரம்பலடையும் வரை நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

C - துளி நீர்ப்பாசனத்தின் போது, பாசன நீருடன் இரசாயனப் பசளையையும் சேர்த்துப் பிரயோகிக்கலாம்.

மேற்குறித்தவற்றில் சரியான கூற்றுகள்,

- (1) A, B ஆகியன மாத்திரம் (2) A, C ஆகியன மாத்திரம்
- (3) B, C ஆகியன மாத்திரம் (4) A, B, C ஆகிய எல்லாம்

17. ஆரம்ப நிலப்பண்படுத்தலானது முதற் பண்படுத்தல், துணைப் பண்படுத்தல் என இரண்டு படிமுறைகளைக் கொண்டுள்ளது. துணைப் பண்படுத்தலில் அடங்கும் செயற்பாடு / செயற்பாடுகளாவன,

- (1) மண் பாளங்களை வெட்டலும் புரட்டுதலும்
- (2) தாவர அடிப்பகுதிக்கு மண் அணைத்தல்
- (3) மண் கட்டிகளைத் தூர்வையாக்குதலும் பாத்தியமைத்தலும்

18. இலங்கையில் பாலுக்கென வளர்க்கப்படும் இந்திய எருமை மாட்டு வர்க்கங்கள்,  
 (1) ஜேர்சி, அயர்சயர் (2) சிந்தி, சகிவால் (3) நீலிவி, முறா (4) பிளீசியன், குர்த்தி
19. விலங்குகளுக்கான உணவுப் பங்கீட்டைத் தயாரிக்கும்போது சிப்பித்தூள் சேர்ப்பதன் மூலம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் போசணைப் பொருள்  
 (1) காபோவைதரேற்று (2) புரதம் (3) இலிப்பிட்டு (4) கனிப்பொருள்கள்
20. கையால் இயக்கப்படும் இடைப் பண்படுத்தல் உபகரணம்  
 (1) ஜப்பானிய சுழல் களைகட்டி (2) ஜப்பானிய திசைமாற்றக்கூடிய கலப்பை  
 (3) சுழல்கலப்பை (4) சாலிடு கருவி
21. நாட்டப்பட முன்பு தண்டுத் துண்டத்தின் இலைகளை அகற்றுவதன் காரணம்,  
 (1) நோயுற்ற இலைகளை நீக்குவதற்காகும்.  
 (2) காற்றினால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காகும்.  
 (3) ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காகும்.  
 (4) பங்கசு நோய்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகும்.
22. நெந்தாவரத்தின் விஞ்ஞானப் பெயர் சரியாக எழுதப்படுவது,  
 (1) *Oryza Sativa* எனவாகும். (2) *Oryza sativa* எனவாகும்.  
 (3) *Oryza Sativa* எனவாகும். (4) *Oryza Sativa* எனவாகும்.
23. A, B, C, D ஆகிய நான்கு மண் மாதிரிகளிலுள்ள மண் கூறுகளின் சார் நூற்றுவிதங்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

	வளி (%)	நீர் (%)	கனிப்பொருள்கள் (%)	சேதனப் பதார்த்தங்கள் (%)
A	25	25	45	05
B	35	10	30	25
C	05	45	25	25
D	25	05	25	45

இவற்றில் பயிர்ச்செய்கைக்கு மிக உகந்த மண் மாதிரி

- (1) A (2) B (3) C (4) D

24. நெந்தாவரம் பூத்தது தொடக்கம் விளைச்சல் முதிர்வது வரையான காலம் முதிர்ச்சிப் பருவம் எனப்படும். எல்லா நெற்பேதங்களுக்கும் இதற்கான காலம் நாட்களில்,  
 (1) 15 (2) 30 (3) 45 (4) 60
25. தாவர இழையங்களை மென்றுண்டு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பூச்சிப் பீடை  
 (1) நெல் முட்டுப்பூச்சி (2) வெண் ஈ (3) எப்பிலக்னா (4) சுண்ணாம்பு முட்டுப்பூச்சி
26. ஒட்டுதலுக்குக்கெனப் பயன்படுத்தப்படும் ஒட்டுக்கட்டைத் தாவரத்தில் காணப்பட வேண்டிய பிரதான இயல்பு  
 (1) அதிக விளைச்சலைக் கொண்டிருத்தல்.  
 (2) ஒவ்வொரு போகத்திலும் காய்கள் உருவாதல்.  
 (3) உறுதியான வேர்த்தொகுதியைக் கொண்டிருத்தல்.  
 (4) தரமான காய்கள் உருவாதல்.
27. மாணவரொருவர், காய்கறி வித்துக்களை நாற்றுமேடையில் இடுவதற்கெனத் தயாரிக்கப்பட்ட நாற்றுமேடைக் கலவையின் ஈரலிப்பைப் பரிசீலிப்பதற்கு, அதில் சிறிதளவைக் கையிலெடுத்து இறுகப் பொத்தி விரல்களைத் தளர்த்தினார். ஈரலிப்பு பொருத்தமாகக் காணப்படுமெனில், அந்த ஊடகக் கலவைத் திரளை,  
 (1) உடனடியாகத் தளர்வடையும். (2) படிப்படியாகத் தளர்வடையும்.  
 (3) தளர்வடையாது திரளையாகவே காணப்படும். (4) விரல் இடுக்குகளுக்கு இடையே நீரைக் கசியவிடும்.
28. திரவப்பாலுக்கு கோதுமை மா கலக்கப்பட்டுள்ளதா என்பதை இனங்காண்பதற்கு மேற்கொள்ள வேண்டியது,  
 (1) அயடின் கரைசல் சேர்த்தலாகும்.  
 (2) கிளிசரீன் சேர்த்தலாகும்.  
 (3) கண்ணாடி மேற்பரப்பில் பால் துளியொன்றை இடலாகும்.  
 (4) சுத்தமான நீரைக் கொண்ட கண்ணாடித் தம்ளரில் பால் துளியொன்றை இடலாகும்.
29. பெரிய வெங்காயக் குமிழ்கள் சிலவற்றில், உட்பகுதி அழுகலடைந்து தூர்நாற்றம் வீசுவதைக் காண முடிகிறது. இந்த நிலைமைக்கு ஏதுவான நோய்க்காரணி எது?  
 (1) பற்றீரியா (2) பங்கசு (3) வைரசு (4) நெற்றோடு

30. மண் தொடர்பான மூன்று கூற்றுகள் வருமாறு.  
 A - அடிக்கடி மண்ணைப் புரட்டுவதால் மண் இழையமைப்பு மாறுபடும்.  
 B - வளங்குன்றிய மண்ணைப் பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமானதாக மாற்றியமைத்தல் மண் புனருத்தாரணம் எனப்படும்.  
 C - மண் வளியிலுள்ள CO<sub>2</sub> இன் சதவீதம், வளிமண்டலத்திலுள்ள CO<sub>2</sub> இன் சதவீதத்தை விட அதிகமாகும்.  
 இவற்றில் சரியான கூற்று / கூற்றுகள்  
 (1) A மாத்திரம். (2) A, B ஆகியன மாத்திரம்.  
 (3) A, C ஆகியன மாத்திரம். (4) B, C ஆகியன மாத்திரம்.
31. இலங்கையின் இடை வலயத்திற்குக் கிடைக்கும் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சியின் அளவு மில்லி மீற்றரில்,  
 (1) 1500 - 1750 (2) 1750 - 2500 (3) 2500 - 3000 (4) 3000 - 3500
32. இலங்கையின் விவசாயக் காலநிலை வலய மற்றும் விவசாயச் சூழலியல் வலய வகைப்படுத்தல் தொடர்பான கூற்றுகள் சில வருமாறு,  
 A - ஈர வலயம், இடை வலயம், உலர் வலயம் என மூன்று பிரதான காலநிலை வலயங்கள் உள்ளன.  
 B - விவசாயச் சூழலியல் வலயங்கள் 46 ஆகும்.  
 C - உலர் வலயம், தாழ்நாட்டு உலர் வலயம் மற்றும் மத்திய நாட்டு உலர் வலயம் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  
 இவற்றில் சரியான கூற்று / கூற்றுகள்  
 (1) A மாத்திரம் (2) B மாத்திரம்  
 (3) A, B ஆகியன மாத்திரம் (4) B, C ஆகியன மாத்திரம்
33. உணவுகளை ஆழ்குளிரேற்றுவதன் காரணமாக,  
 (1) நொதியத் தொழிற்பாடு குறைவடைதல் மாத்திரம் நிகழும்.  
 (2) நுண்ணங்கித் தொழிற்பாடு குறைவடைதல் மாத்திரம் நிகழும்.  
 (3) நுண்ணங்கித் தொழிற்பாடு முழுமையாகத் தடைப்படும்.  
 (4) நுண்ணங்கிகள் அழிவடைதல் மாத்திரம் நிகழும்.
34. நற்காப்பின்போது இறைச்சியிலுள்ள இயல்பான இளஞ்சிவப்பு நிறத்தைப் பேணுவதற்கெனப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தம்  
 (1) சோடியம் மெற்றாபை சல்பைற்று (2) சோடியம் பென்சோவேற்று  
 (3) பென்சொயிக் அமிலம் (4) சோடியம் நைத்திரேற்று
35. இரண்டு வயதுப் பிள்ளையொருவரின் வயிறு முன்னோக்கித் தள்ளியவாறும் தோலில் வெடிப்புக்களும் கைகள், கால்கள், முகம், வயிறு ஆகியன வீங்கியும் காணப்பட்டன. இந்த நோய் நிலமையாக அமையத்தக்கது,  
 (1) மரஸ்மஸ் (2) குவாஷியோக்கோர்  
 (3) ஒஸ்ரியோபோரோசிசு (4) குருதிச்சோகை
36. அதிக காற்று வீசும் உலர் வலயப் பிரதேசத்தில் மணல் மண்ணில் செய்கை பண்ணப்பட்டுள்ள தோடைச் செய்கைக்கு உகந்த நீர்ப்பாசன முறையாக அமைவது,  
 (1) பரவல் நீர்ப்பாசனமாகும். (2) பாத்தி நீர்ப்பாசனமாகும்.  
 (3) தூவல் நீர்ப்பாசனமாகும். (4) துளிமுறை நீர்ப்பாசனமாகும்.
37. பின்வரும் உணவுகளில் உணவு நஞ்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அதி ஆபத்தைக் கொண்ட உணவு வகைகள்,  
 (1) பூசணி, புடோல், முள்ளங்கி (2) பப்பாசி, மாங்காய், முட்டை  
 (3) பயறு, கடலை, மீன் (4) கோழியிறைச்சி, பால், முட்டை
38. உணவுப் பொதியினுள் அடங்கிய வளி அகற்றப்பட்டு, மீண்டும் அதனுள் வளி செல்லாதவாறு முத்திரையிடப்பட்டிருப்பின், அது  
 (1) கிருமியழித்துத் தயார்செய்யப்பட்ட பொதி எனப்படும்.  
 (2) அகச்சூழல் மிதப்படுத்தப்பட்ட பொதி எனப்படும்.  
 (3) வெற்றிடப் பொதி எனப்படும்.  
 (4) ரெற்றாப் பொதி எனப்படும்.
39. அமிலத்தன்மையான மண்ணை பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக மாற்றியமைப்பதற்கு, அந்த மண்ணுக்கு இடப்பட வேண்டிய பதார்த்தம்,  
 (1) கந்தகம் (2) நீரிய சுண்ணாம்பு (3) ஜிப்சம் (4) சேதனப் பதார்த்தங்கள்
40. 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி தொட்டு, ஒருவகைப் பீடை, தென்னோலைகளிலுள்ள சிற்றிலைகளின் கீழ்ப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சிக் குடித்தமை காரணமாக சிற்றிலைகள் மஞ்சள் நிறமாகியதுடன், தேங்காய் விளைச்சலும் குறைவடைந்தது. இந்தப் பீடையின் பெயர்  
 (1) தென்னோலை மயிர்க்கொட்டி (2) செதிள் பூச்சி  
 (3) சிவப்பு தென்னை நீள்முஞ்சி வண்டு (4) வெண் ஈ

සියලු ම හිමිකම් ඇවිරිණි / முழுப் பதிப்புரிமையுடையது / All Rights Reserved

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව  
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்  
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka  
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව  
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்  
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

81 T I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2022(2023)  
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2022(2023)  
General Certificate of Education (Ord. Level) Examination, 2022(2023)


කෘෂි හා ආහාර තාක්ෂණය I, II  
விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் I, II  
Agriculture and Food Technology I, II

விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் II

\* முதலாம் வினாவுக்கும் ஏனையவற்றில் நான்கு வினாக்களுக்குமாக மொத்தம் ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.

1. உலர்வவயத்திலுள்ள விவசாய அமைப்பொன்றினால், இரண்டு ஹெக்டயர் நிலப்பரப்பில் பண்ணையொன்று ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக, விவசாயக் கிணற்றிலிருந்து பம்பி மூலம் நீரை இறைத்து, விற்பனைக்கென நாற்றுமேடை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டதுடன், காய்கறி மற்றும் பழப்பயிர்ச் செய்கை ஆகியவனும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இந்தப் பண்ணையை படிப்படியாக ஒன்றிணைந்த பண்ணையாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  - (i) (a) இந்தப் பண்ணையில் நாற்றுமேடையில் இடுவதற்குப் பொருத்தமான காய்கறிப் பயிர்கள் இரண்டைப் பெயரிடுக.
  - (b) இந்தப் பண்ணையில் நாற்றுமேடையில் இடது நாட்டக்கூடிய காய்கறிப் பயிர்கள் இரண்டைப் பெயரிடுக.
  - (ii) நாற்றுமேடைப் பாத்திகளிலுள்ள மண்ணைத் தொற்றுநீக்குவதற்குப் பொருத்தமான இரசாயனம் அல்லாத தொற்றுநீக்கல் முறைகள் இரண்டை எழுதுக.
  - (iii) (a) இந்தப் பண்ணையிலுள்ள பப்பாசிச் செய்கைக்குப் பொருத்தமான வினைத்திறமான நீர்ப்பாசன முறையொன்றைப் பிரேரிக்க.
  - (b) இந்த முறையின் அனுகூலம், பிரதிகூலம் ஒவ்வொன்றை எழுதுக.
  - (iv) (a) உலர் வவயத்தில் அதிகளவில் காணப்படும் மண் வகை யாது?
  - (b) இந்தக் காணியிலிருந்து எடுக்கப்பட்ட மண்மாதிரியைச் சற்று ஈரமாக்கி, உள்ளங்கையில் வைத்து உருண்டையாக்கி பின்னர் அதனை உருளையாக்குவதற்கு முயற்சித்தபோது அது உடைந்தது. இந்த மண்ணின் இழையமைப்பு யாதாகவிருக்கலாம்?
  - (v) (a) இந்தக் காணியின் ஒரு பகுதியில் வளர்ந்திருந்த கினிப்புல், மானா ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய இரசாயனம் அல்லாத களைகட்டுப்பாட்டு முறைகள் இரண்டைக் குறிப்பிடுக.
  - (b) இந்தப் புற்களிலிருந்து பெறத்தக்க பயன்கள் இரண்டைக் குறிப்பிடுக.
  - (vi) (a) பசுந்தாட் பசளைக்கான இலைகளைப் பெறுவதற்கு, பண்ணை வேலியில் நாட்டக்கூடிய தாவர வகைகள் இரண்டைப் பெயரிடுக.
  - (b) இந்தப் பண்ணையிலுள்ள மிளகாய்ச் செடிகளில், முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகி தாவர வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இது எந்தப் போசணைக் குறைபாட்டால் ஏற்பட்டிருக்கலாம்?
  - (vii) இந்தப் பண்ணையில் நான்மடியச் சுழற்சி முறையில் செய்கை பண்ணுவதற்கு உகந்த பயிர்ந்த தொகுதிகள் நான்கைத் தருக.
  - (viii) (a) இந்தப் பண்ணையில் வளர்க்க உகந்த இந்தியக் கறவை மாட்டு வர்க்கங்கள் இரண்டைப் பெயரிடுக.
  - (b) பிரதான மாடு வளர்ப்பு முறைகளில், ஒன்றிணைந்த பண்ணைக்கு மிகவும் பொருத்தமான முறையொன்றைப் பெயரிடுக.
  - (ix) (a) இந்தப் பண்ணையினை ஒன்றிணைந்த பண்ணையாக விருத்தி செய்யும்போது, அதில் சேர்க்கப்பட வேண்டிய வேறு அலகுகள் இரண்டை எழுதுக.
  - (b) ஒன்றிணைந்த பண்ணையை மேற்கொள்வதன் அனுகூலங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
  - (x) இந்தப் பண்ணையிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து தயாரிக்கத்தக்க பெறுமதி சேர்க்கப்பட்ட பால் உற்பத்திப் பொருள்கள் இரண்டைக் குறிப்பிடுக.

2.



(i) (a) இந்த உருவிலுள்ள உபகரணம் யாது?

(b) இதிலுள்ள A, B, C, D ஆகிய பகுதிகளைப் பெயரிடுக.

(ii) மிகச் சரியாக வாசிப்புகளைப் பெறுவதற்கு ஏற்றவாறு இந்த உபகரணத்தை நிறுவும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் மூன்றை எழுதுக.

(iii) (a) மண் வளியின் முக்கியத்துவங்கள் இரண்டு எழுதுக.

(b) மண் வளத்தை அதிகரிப்பதில் மண்ணங்கிகளின் செல்வாக்குகள் இரண்டைக் குறிப்பிடுக.

3. தற்போது சில விவசாயிகளிடையே சேதனப் பயிர்செய்கை பற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளதுடன், சேதனப் பசளைகளை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பயிர்செய்கையிலிருந்து பெறப்படும் விளைச்சல்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது.

(i) (a) சேதனப் பசளைப் பயன்பாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் இரண்டைக் குறிப்பிடுக.

(b) கூட்டெருத் தயாரிப்பின்போது மூலப்பொருட்களின் சிதைவடைதலைத் துரிதப்படுத்துவதற்கு மேற்கொள்ளத்தக்க உபாய முறைகள் இரண்டை எழுதுக.

(ii) மண்ணுக்கு இரசாயனப் பசளைகளை இடுவதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மூன்றை எழுதுக.

(iii) (a) தனிப் பசளை

(b) பூரண பசளைக் கலவை

(c) குறை பசளைக் கலவை


ஆகியவற்றைச் சுருக்கமாக விளக்குக.

4. மிளகாய்ச் செய்கையில் இடையிடையே சில செடிகள் வாடி பின்னர் இறந்து காணப்பட்டன. அந்தத் தாவரங்களின் தண்டின் உட்பகுதியிலுள்ள இழையங்கள் நிறம் மங்கிக் காணப்பட்டதுடன், தண்டை வெட்டி நீரில் இட்டபோது பால் போன்ற தடித்த திரவம் வெளியேறுவதும் அவதானிக்கப்பட்டது.

(i) (a) இந்த நோய் மற்றும் அதற்கான நோய்க்காரணி ஆகியவற்றைப் பெயரிடுக.

(b) இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கெனப் பயன்படுத்தத்தக்க மூன்று முறைகளைப் பிரேரிக்க.

(ii)



பஞ்சுத் துண்டு

காய்த்துள்ள மாமரக் கிளைகளில் மேற்காட்டப்பட்டவாறான சில ஒழுங்கமைப்புக்கள் தொங்க விடப்பட்டிருந்தன.

(a) இந்த ஒழுங்கமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் பீடையைப் பெயரிடுக.

(b) இந்த ஒழுங்கமைப்பில் பீடைகளைக் கவருவதற்கென பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தம் யாது?

(iii) பயிர்களுக்கு ஏற்படும் வைரசு நோய்களின் பொது அறிகுறிகள் மூன்றைக் குறிப்பிடுக.

5. பல்வேறு உணவுப் பழக்கங்களின் சிக்கல்தலை காரணமாக மனிதரில் அல்லூட்டம் ஏற்படுவதுடன், தரங்குன்றிய மற்றும் பழுதடைந்த உணவுகள் காரணமாக மனித போசணைக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

(i) (a) மனித அல்லூட்டத்தின் வகைகள் இரண்டையும் குறிப்பிடுக.

(b) அந்த இரண்டு வகையான அல்லூட்டங்களும் ஏற்படுவதற்கான காரணங்களைத் தனித்தனியே சுருக்கமாக விளக்குக.

(ii) நபரொருவரின் உடற்றிணைவுக் குறிகாட்டியைக் கணிப்பதற்கான சமன்பாட்டை எழுதுக.

(iii) (a) பழுதடைந்த உணவை இனங்காண்பதற்கான முறைகள் இரண்டை எழுதுக.

(b) உணவு நஞ்சுட்டம் ஏற்படும்போது நபரொருவரில் ஏற்படத்தக்க நோயறிகுறிகள் இரண்டைக் குறிப்பிடுக.

6. வித்துக்கள் தவிர்ந்த தாவரத்தின் ஏனைய பகுதிகளைப் பயன்படுத்தி புதிய தாவரங்களை உருவாக்குதல் பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.
- (i) இழைய வளர்ப்பின் மூலம் தாவரங்களை இனப்பெருக்குவதன் அனுகூலங்கள் நான்கை எழுதுக.
  - (ii) (a) சூரிய இனப்பெருக்கியினுள் தண்டுத் துண்டங்களின் வேர்விடல் துரிதப்படுத்தப்படும். அதற்கான காரணங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
  - (b) தண்டுத் துண்டங்களில் வேர்விடலைத் தூண்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஓமோன்கள் இரண்டைப் பெயரிடுக.
  - (iii) மாஞ்செடியில் ஆப்பொட்டை (பிளவு ஓட்டு) மேற்கொள்ளும் விதத்தைப் பெயரிடப்பட்ட வரிப்படங்களின் மூலம் விளக்குக.
7. இலங்கையில் கால்நடை வளர்ப்புக்கு அதிக சாத்தியம் நிலவுகின்றது.
- (i) (a) கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவங்கள் நான்கை எழுதுக.
  - (b) மாட்டு வளர்ப்புக்கென இலங்கையிலுள்ள சாத்தியங்கள் நான்கைக் குறிப்பிடுக.
  - (ii) (a) தீவிரமுறையில் கோழிகளை வளர்ப்பதன் அனுகூலங்கள் நான்கை எழுதுக.
  - (b) கோழிகளில் ஏற்படும் ரணிக்கெற் நோய்க்குரிய அறிகுறிகள் மூன்றைக் குறிப்பிட்டு, அந்த நோய் ஏனைய ஆரோக்கியமான கோழிகளுக்கு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளத்தக்க நடவடிக்கையொன்றை எழுதுக.
  - (iii) மாட்டுத் தொழுவத்தில் காணப்பட வேண்டிய தேவைகள் நான்கைக் குறிப்பிடுக.

\* \* \*